

இலங்கை அரசாங்க பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம் - 2017

இலங்கை அரசு பெருந்தோட்டக் கூட்டுத்தாபனத்தின் 2017 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக்கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான வருமானக் கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளினதும் ஏனைய விளக்கத் தகவல்களினதும் பொழிப்புக்களை உள்ளடக்கிய 2017 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக் கூற்றுக்கள் 1971 இன் 38 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் 13(1) ஆம் பிரிவு மற்றும் 1972 இன் 11 ஆம் இலக்க அரசாங்க விவசாய கூட்டுத்தாபனச் சட்டத்தின் 23 ஆம் பிரிவு என்பவற்றுடன் சேர்த்து வாசிக்கப்படும். இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையில் உள்ள ஏற்பாடுகளுக்கமைய எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் என்னால் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டுமன்ற மீளாய்வாண்டின் கூட்டுத்தாபனத்தின் தொழிற்பாடுகள் தொடர்பான எனது அவதானிப்புக்கள் இந்த அறிக்கையிலும் 2018 ஒக்தோபர் 22 பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டுள்ளன.

1.2 நிதிக் கூற்றுக்களுக்கான முகாமைத்துவத்தின் பொறுப்பு

இந்நிதிக் கூற்றுக்களை இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க தயாரித்து நியாயமாகச் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக் கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

1.3 கணக்காய்வாளரின் பொறுப்பு

எனது கணக்காய்வின் அடிப்படையில் இந்நிதிக் கூற்றுக்களின் மீது அபிப்பிராயம் தெரிவிப்பது எனது பொறுப்பாகும். அதியுயர் கணக்காய்வு நிறுவனங்களின் சர்வதேச நியமங்களுக்கு ஒத்ததாக (ISSAI 1000 - 1810) இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு இணங்க எனது கணக்காய்வின் நான் மேற்கொண்டேன். ஒழுக்கநெறி வேண்டுதல்களுடன் நான் இணங்கி நடப்பதனையும் நிதிக் கூற்றுக்கள் பொருண்மையான பிறழ் கூற்றுக்கள் அற்றவையா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதற்கு கணக்காய்வு திட்டமிட்டு மேற்கொள்ளப்படுவதனையும் இந்நியமங்கள் வேண்டுகின்றன.

நிதிக் கூற்றுக்களிலுள்ள தொகைகளினையும் வெளிப்படுத்தல்களையும் பற்றிய கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்வதற்கான செயற்பாட்டு நடைமுறைகளில் கணக்காய்வு ஈடுபடுகின்றது. மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக் கூற்றுக்களின் பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தின் மதிப்பீட்டினை உள்ளடக்கும் கணக்காய்வாளரின் தீர்மானம் மீது தெரிவு செய்யப்பட்ட நடைமுறைகள் தங்கியுள்ளது. அந்த ஆபத்தினை மதிப்பீடு செய்கையில் சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைக்கும் வகையில் கூட்டுத்தாபனத்தின் நிதிக் கூற்றுக்களைத் தயாரித்தல் மற்றும் நியாயமாகச் சமர்ப்பித்தலுக்குரிய உள்ளகக் கட்டுப்பாடுகளை கணக்காய்வாளர் கருத்தில் கொள்கின்றாரேயன்றி கூட்டுத்தாபனத்தின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் வினைத்திறனின் மீது அபிப்பிராயம் தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல. முகாமைத்துவத்தினால் பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தமான தன்மையினையும் முகாமைத்துவத்தால் மேற்கொண்ட கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மதிப்பாய்வு செய்தல் அத்துடன் நிதிக் கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தலினை மதிப்பாய்வு செய்தல் என்பவற்றினையும் கணக்காய்வு உள்ளடக்கியுள்ளது. 1971 இன் 38 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் 13 ஆம் பிரிவின் (3) ஆம் மற்றும் (4) ஆம் உபபிரிவுகள் கணக்காய்வின் நோக்கெல்லையையும் பரப்பையும் நிர்ணயிப்பதற்கான தற்றுணிபு அதிகாரத்தினை கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கு வழங்குகின்றன.

எனது கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படையினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.4 பாதகமான அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இவ்றிக்கையின் 2.2 ஆம் பந்தியில் காட்டப்பட்ட விடயங்களுக்கு செம்மையாக்கல்கள் செய்யப்படுமாயிருந்தால் தொடர்புபட்ட நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்ட பல அடிப்படை அம்சங்களுக்கு பொருண்மையான தாக்கங்கள் ஏற்படுத்தக் கூடியதாக இருந்தது.

2. நிதிக் கூற்றுக்கள்

2.1 பாதகமான அபிப்பிராயம்

இந்த அறிக்கையின் 2.2 ஆம் பந்தியில் காட்டப்பட்டுள்ள விடயங்களின் முக்கியத்துவத்தின் காரணமாக 2017 திசெம்பர் 31 இல் உள்ளவாறு இலங்கை அரசு பெருந்தோட்டக் கூட்டுத்தாபனத்தின் நிதி நிலைமையையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிச் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க நிதிக்கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் வெளிப்படுத்தவில்லை என்பது எனது அபிப்பிராயமாகும்.

2.2 நிதிக்கூற்றுக்கள் மீதான கருத்துரைகள்

2.2.1 இலங்கை கணக்கீட்டு நியமங்களுடனான இணக்கமின்மைகள்

பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

(அ) இலங்கை கணக்கீட்டு நியம இலக்கம் 01

(i) 27 ஆம் பந்தியின் பிரகாரம் கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சம்பவங்கள் அட்டுறு அடிப்படையில் கணக்கீடு செய்யப்பட வேண்டுமென குறிப்பிடப்பட்டிருந்த போதும் கூட்டுத்தாபனத்தின் செலவினங்களை கணக்கீடு செய்யும் போது அட்டுறு அடிப்படைக்கு பதிலாக காசு அடிப்படை கருத்திற் கொள்ளப்பட்டிருந்தது. கணக்காய்வு தெரிவு பரிசோதனையின் போது வெளிப்படுத்தப்பட்ட பிரகாரம் முன்னைய ஆண்டு உட்பட மீளாய்வாண்டில் கொடுப்பனவு செய்யப்பட்ட ரூபா 1,353,184 ஆன செலவினம் மீளாய்வாண்டின் செலவினமாகவும் மீளாய்வாண்டிற்கான பின்னைய ஆண்டில் செலுத்தப்பட்ட ரூபா 1,429,559 ஆன செலவினம் 2018 ஆம் ஆண்டின் செலவினமாகவும் கணக்கீடு செய்யப்பட்டிருந்தது. மேலும், மீளாய்வாண்டிற்குரிய கூட்டுத்தாபனத்தின் அட்டுறு அடிப்படையில் கணக்கிடப்பட்ட சொத்துக்கள் வாடகை வருமானம் ரூபா 59,162,232 ஆக இருந்ததுடன், அவ் வாடகை வருமானத்திலிருந்து மீளாய்வாண்டில் கிடைத்த ரூபா 25,285,441 ஆன வருமானமொன்று மாத்திரம் கணக்கீடு செய்யப்பட்டமையால் ரூபா 33,872,791 ஆல் ஆன சொத்துக்கள் வாடகை வருமானம் குறைத்துக் கணக்கிடப்பட்டிருந்தது.

(ii) 32 ஆம் பந்தியில் நிறுவனத்தினால் நியமத்தினால் வேண்டப்படுகின்ற போது அல்லது அனுமதி அளிக்கப்படுகின்ற போது தவிர சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள், வருமானங்கள் மற்றும் செலவினங்கள் ஒன்றுடன் ஒன்று எதிரீடு செய்யக் கூடாது. என குறிப்பிடப்பட்டிருந்த போதும் கம்பனியால் அதற்கு முரணாக ரூபா 551,425 ஆன விற்பனை செலவினம் வருமானத்திற்கு எதிராக பதிவழிக்கப்பட்டு கணக்குகளில் காண்பிக்கப்பட்டிருந்தது.

(ஆ)

இலங்கை கணக்கீட்டு நியம இலக்கம் 16

- (i) நியமத்தின் 6 ஆம் பந்தியின் வரைவிலக்கணத்தின் பிரகாரம் ஆதனங்கள், லொறிகள், உபகரணங்கள் இனங்காணப்பட்டு கணக்கீடு செய்யப்பட்டிருந்த போதும் கூட்டுத்தாபனத்தினால் நிர்வகிக்கப்படும். 12 தோட்டங்களுக்கும் உரிய 9863 ஹெக்டேயர் காணி ஆதனங்கள் மதிப்பீடு செய்யப்பட்டு குத்தகை ஆதனங்களின் மதிப்பீடு செய்யப்பட்டு குத்தகை ஆதனங்களின் கீழ் கணக்கீடு செய்யப்பட்டிருக்கவில்லை.
- (ii) நியமத்தின் 34 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் செயற்பாட்டு சொத்துக்கள் நாளது வரையாக்கப்பட்ட பெறுமதி அடிப்படையில் கணக்கீடு செய்யப்பட வேண்டிய போதிலும் நிதி நிலைமை கூற்றில் தேறிய பெறுமதி ரூபா 750,687,203 ஆன காணி, கட்டிடங்கள், இயந்திரங்கள், வாகனங்கள் மற்றும் தளபாடங்கள் போன்ற சொத்துக்கள் இது வரை மீள் மதிப்பீடு செய்து நியாயமான பெறுமதியில் கணக்கீடு செய்யப்பட்டிருக்கவில்லை.
- (iii) 37 ஆம் பந்தியின் பிரகாரம் ஒரு சமமான தன்மை மற்றும் பயன்பாட்டில் காணப்படும் சொத்துக்கள் மாதிரி வகைப்படுத்தப்பட்டு கணக்கீடு செய்யப்பட வேண்டுமென குறிப்பிடப்பட்டிருந்த போதும் ரூபா 824,772 ஆன கணனியும் ரூபா 4,789,890 ஆன தளபாடங்களும் பொருத்திகளும் ரூபா 18,519,824 உபகரணங்களும் போன்ற அனைத்து உருப்படிகளும் “உபகரணங்கள் மற்றும் தளபாடக் கணக்கு” என கணக்கீடு செய்யப்பட்டிருந்தன.
- (iv) 59 ஆம் பந்தியின் பிரகாரம் காணி மற்றும் புளரமைப்பு கிரயம் அக் கிரயத்திலிருந்து கிடைக்கும் நலன்களை பெற்றுக்கொள்ளும் காலப்பகுதி முழுவதும் பெறுமானத்தேய்வு செய்ய வேண்டுமென குறிப்பிடப்பட்டிருந்த போதும் 1985 ஆம் ஆண்டில் செலவிடப்பட்ட ரூபா 25,345,972 ஆன காணி அபிவிருத்தி கிரயம் மீளாய்வாண்டு வரை பெறுமானத் தேய்வு செய்யப்பட்டிருக்கவில்லை.

(இ)

இலங்கை கணக்கீட்டு நியமம் இலக்கம் 40

1982 ஆம் ஆண்டின் காணி சீர்த்திருத்த ஆணைக்குழுவிடமிருந்து கிடைத்த காணிகளுக்குரிய நிதி நிலைமை கூற்றில் காண்பிக்கப்பட்டுள்ள ரூபா 1,611,520,641 ஆன முதலீட்டு ஆதனங்களின் மீதி தொடர்பாக இலங்கை கணக்கீட்டு நியமம் 40 இன் குறிப்பிடப்பட்ட பின்வரும் வெளிப்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.

- (i) 75(அ) பந்தியின் பிரகாரம் ஆதனங்களை பெறுமதியிடுவதற்காக நியாயமான பெறுமான மாதிரியா அல்லது கிரய மாதிரியாக பயன்படுத்தப்பட்டதென
- (ii) 75(ஏ) பந்தியின் பிரகாரம் மேற்குறித்த முதலீட்டு ஆதனங்களுக்கு உரிய கொள்வனவு, நிர்மாணம், அபிவிருத்தி செய்தல், திருத்தம் பராமரிப்பு மேம்படுத்தல்களுக்குரிய உடன்படிக்கை செய்யப்பட்ட கடப்பாடொன்று உள்ளதா என்பதாக
- (iii) 78(அ) பந்தியின் பிரகாரம் முதலீட்டு ஆதனங்களின் விபரங்கள்- அதாவது 1982 பெப்ரவரி 27 ஆந் திகதி 181/12 ஆம் இலக்க வர்த்தமானி மூலம் கூட்டுத்தாபனத்திற்கு கையளிக்கப்பட்ட தேயிலை தோட்டங்களின் காணி அளவு

(ஆ) இலங்கை கணக்கீடு நியம இலக்கம் 41

நியமத்தின் 4 ஆம் பந்தியின் பிரகாரம் பயிர்செய்கை உயிரியல் விஞ்ஞான சொத்துக்களின் கீழ் கணக்கீடு செய்யப்பட வேண்டிய போதிலும் ரூபா 23,191,779 கிரயமான பயிர்செய்கை விஞ்ஞான சொத்துக்களின் கீழ் நிதி நிலைமை கூற்றில் காண்பிக்கப்பட்டிருந்தது.

2.2.2 கணக்கீடு கொள்கைகள்

பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

- (அ) இலங்கை கணக்கீடு நியமம் 08 இல் 39 மற்றும் 40 ஆம் பந்தியின் பிரகாரம் கணக்கீடு கொள்கைகளை உருவாக்குதல் மற்றும் விட்டு விடுதல் தொடர்பாக குறிப்பிட்டுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் நடவடிக்கை எடுக்காமல் 2015 ஆம் ஆண்டின் நிதிக்கூற்றுக்களில் ரூபா 4,577,424 ஆன காணி அபிவிருத்தி கிரயம் 15 வருடங்களில் பெறுமானத்தை தேய்வு பூர்த்தி செய்யப்பட வேண்டுமென வெளிப்படுத்தப்பட்டிருந்த கணக்கீடு கொள்கை அதற்கு பின்னைய ஆண்டு அதாவது 2016 ஆம் ஆண்டின் போதும் மீளாய்வாண்டின் போதும் எவ்வித வெளிப்படுத்தலொன்று இல்லாமல் நிதிக் கூற்றுக்களிலிருந்து அகற்றப்பட்டிருந்தது.
- (ஆ) மீளாய்வாண்டின் நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்ட ரூபா 491,778,619 ஆன உயிரியல் விஞ்ஞான சொத்துக்கள் முதிர்வடையாத பயிர் செய்கையில் இருந்து முதிர்ச்சியடைந்த பயிர்செய்கை வரை பயன்படுத்துவதற்கு உரிய கணக்கீட்டுக் கொள்கைகள் வெளிப்படுத்தப் பட்டிருக்கவில்லை.
- (இ) நிதிக்கூற்றுக்களுடன் சமர்ப்பிக்கப்பட்ட கணக்கீட்டுக் கொள்கையின் பிரகாரம் நுகர்வு உயிரியல் விஞ்ஞான சொத்துக்களின் மதிப்பீடு செய்து பெறுமதி குறைவு அல்லது அதிகரிப்பு விரிவான வருமானக் கூற்றில் காண்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்த போதும் 2012 ஆம் ஆண்டில் ரூபா 3,312,160,200 இற்கு பெறுமதியிடப்பட்டிருந்த அச் சொத்துக்கள் அவ்வாறான மதிப்பீடு இல்லாமல் அப் பெறுமதிக்கே மீளாய்வாண்டின் நிதி நிலைமை கூற்றின் கீழும் காண்பிக்கப்பட்டிருந்தது.
- (ஈ) 1996 ஆம் ஆண்டிற்கு முன்னர் இருந்து வரும் ரூபா 1,591,349 ஆன அறவிட முடியாக் கடன் மீதிக்காக அடிப்படையான கணக்கீட்டுக் கொள்கையொன்று வெளிப்படுத்தப்பட்டிருக்கவில்லை.

2.2.3 கணக்கீடு குறைபாடுகள்

பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

- (அ) நிதி நிலைமை கூற்றில் நடைமுறைச் சொத்துக்களாக காண்பிக்கப்பட்டுள்ள நான்கு தோட்டங்களுக்குரிய ரூபா 3,963,592 ஆன தேயிலை நாற்று மேடை பௌதீக ரீதியில் காணப்படவில்லையென்பது அவதானிக்கப்பட்டதுடன் ரூபா 1,253,378 என குறிப்பிடப்பட்டிருந்த இரண்டு தேயிலை நாற்று மேடை இருப்பும் காலாவதியாகி இருந்தமையால் பெறுமதி பூச்சியமாக இருந்ததால் ரூபா 5,216,970 ஆன நடைமுறை சொத்துக்கள் கூடுதலாக நிருமானமானதுடன் ஆண்டின் இலாபம் அப்பெறுமதியால் மிகை கணிப்பீடு செய்யப்பட்டிருந்தது.
- (ஆ) மீளாய்வாண்டின் திசெம்பர் 31 இல் உள்ளவாறு கெலேபொக்க, மிட்லேன்ட் மற்றும் ரங்கல தோட்டங்களில் தேயிலை இருப்பு பௌதீக ரீதியாக கணக்கிடாமல் ரூபா 13,969,789 ஆன புத்தக பெறுமதி கருத்திற் கொள்ளப்பட்டு நிதிக்கூற்றுக்கள் தயாரிக்கப்பட்டிருந்தன.

- (இ) நிதிக் கூற்றுக்கள் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ள 2013 – 2017 ஆம் ஆண்டு காலப்பகுதிக்குரிய ரூபா 23,191,779 ஆன பயிர் செய்கை முதிர்வடையாக பயிர்ச்செய்கையாக கணக்கீடு செய்யப்பட வேண்டிய போதிலும் அவ்வாறு வகைப்படுத்தப்பட்டு கணக்கீடு செய்யப்பட்டிருக்கவில்லை. மேலும் முதிர்வடையாத பயிர்ச்செய்கைக்காக தவறுதலாக மீளாய்வாண்டில் ரூபா 757,763 ஆன காலக்கழிவு செய்யப்பட்டிருந்தது.
- (ஈ) தோட்டங்களின் மாதாந்த தேயிலை கொழுந்தை அடிப்படையாக கொண்டு பெயர் பத்திரம் கணக்கிடப்பட்ட ரூபா 15,688,237 தொகையான மீளாய்வாண்டின் முகாமைத்துவக் கட்டணங்கள் தலைமை அலுவலகத்தின் வருமானம் மற்றும் தோட்டங்களின் செலவினமொன்றாக கணக்கீடு செய்தமையால் மீளாய்வாண்டில் அப்பெறமதி வருமானம் மற்றும் செலவினம் மிகையாக கணக்கிடப்பட்டிருந்தது.
- (உ) மீளாய்வாண்டின் நிதிக் கூற்றுக்களின் பகுதியொன்றாக சமர்ப்பிக்கப்பட்டிருந்த காசுப்பாய்ச்சல் கூற்று கீழே காட்டப்பட்ட கணக்கீடு குறைபாடுகளுடன் தயாரிக்கப்பட்டிருந்தது.
- (i) கோமர தோட்டத்தின் லெபனன் தொழிற்சாலையின் கூரையை திருத்தம் செய்வதற்கான ரூபா 2,754,250 ஆன மதிப்பீடு செய்யப்படாத வேலைகளின் பெறுமதியான ரூபா 2,094,230 அளவு முதலீட்டு செயற்பாடுகளில் தேறிய காசுப் பாய்ச்சலின் அதிகரிப்பொன்றாக கணக்கீடு செய்யப்பட்டிருந்தது.
- (ii) 2008 மற்றும் 2011 ஆம் ஆண்டின் போது ஹூன்னஸ்கிரிய தோட்டத்தினால் நாற்று மேடைக்காக செய்யப்பட்ட ரூபா 732,397 ஆன செலவினமொன்று தவறுதலாக மீளாய்வாண்டின் முதலீட்டு செயற்பாடுகளிலிருந்து கிடைத்த தேறிய காசுப் பாய்ச்சலொன்றாக காசுப்பாய்ச்சல் கூற்றில் அறிக்கையிடப்பட்டிருந்தது.
- (iii) மீளாய்வாண்டின் வருமானக் கூற்றில் தாபன மற்றும் நிர்வாக செலவினங்களின் கீழ் ரூபா 27,835,515 ஆன பணிக்கொடை ஒதுக்கீட்டுச் செலவினமாக கணக்கிடப்பட்டிருந்த போதும் அது காசுப்பாய்ச்சல் கூற்றில் வரிக்கு முன்னரான இலாபத்திற்கு ரூபா 36,159,924 என சீராக்கம் செய்யப்பட்டிருந்தது. அதன் பிரகாரம் காசுப்பாய்ச்சல் கூற்றில் தொழில்படு மூலதன மாற்றங்களுக்கு முன்னர் நட்டம் ரூபா 8,324,409 குறைந்து பதிவு செய்யப்பட்டிருந்தது.
- (iv) மீளாய்வாண்டின் விற்பனை கிரயத்தின் கீழ் சீராக்கல் செய்யப்பட்ட ரூபா 25,272,138 ஆன விடுமுறை தின படிகள் பெறுமதி வரிக்கு முன்னரான இலாபத்துடன் சேர்க்கப்பட்டு மீளாய்வாண்டில் காசாக செலுத்தப்பட்ட ரூபா 16,013,348 ஆன பெறுமதி தொழிற்பாட்டு செயற்பாடுகளின் கீழ் காசு வெளிப்பாய்ச்சலாக சீராக்கம் செய்யப்பட வேண்டிய போதும் அதன் தேறிய தாக்கங்கள் ரூபா 9,258,790 ஆன பெறுமதி காசுப்பாய்ச்சல் கூற்றில் வரிக்கு முன்னரான நட்டத்திற்கு சீராக்கப்பட்டிருந்தது.
- (v) காசுப்பாய்ச்சல் கூற்றின் பிரகாரம் பணமாக செலுத்தப்பட்டிருந்த பணிக்கொடை பொறுப்பின் அளவு ரூபா 43,716,033 தொகை என குறிப்பிடப்பட்டிருந்த போதும் உள்ளவாறாக செலுத்தப்பட்ட அளவு ரூபா 48,099,619 ஆக இருந்தமையால் தொழிற்பாடு மூலதன மாற்றம் ரூபா 4,383,586 குறைந்து கணக்கீடு செய்யப்பட்டிருந்தது.
- (vi) கூட்டுத்தாபனத்தின் நிலையான வைப்பொன்றாக கிடைத்த ரூபா 757,992 ஆன வட்டி வருமானம் காசுப் பாய்ச்சல் கூற்றில் முதலீட்டு செயற்பாடுகளின் கீழ் காண்பிக்கப்படாமல் அவ்வட்டி மீள் முதலீடு செய்தல் மாத்திரம் முதலீட்டுச் செயற்பாடுகளின் கீழ் காண்பிக்கப்பட்டிருந்தது.

- (ஊ) 2015 ஆம் ஆண்டில் தொழில் நியாயசபை வழக்கொன்றில் கூட்டுத் தாபனத்திற்கு கொடுப்பனவு செய்யப்பட்டிருந்த ரூபா 1,910,225 ஆன இழப்பீட்டுத் தொகை அவ்வாண்டின் செலவினமொன்றாக கணக்கீடு செய்ய வேண்டியிருந்த போதும் அவ்வாறு செய்யாதிருக்கையில் மீளாய்வாண்டில் நிதி நிலைமை கூற்றில் நடைமுறைச் சொத்துக்கள் மற்றும் நடைமுறைப் பொறுப்பின் கீழ் காட்டப்பட்டிருந்தது.
- (எ) தேயிலை கொழுந்து வழங்குவதற்காக 2014 ஆம் ஆண்டில் தேயிலை கொழுந்து கொள்வனவாளர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்டிருந்த ரூபா 3,582,523 முற்பண மீதி தீர்வு செய்யப்பட்டுள்ளதாக கணக்காய்விற்கு உறுதிப்படுத்தியிருக்கையில் மேலும் செலுத்த வேண்டிய பொறுப்பொன்றாக நிதி நிலைமை கூற்றில் நடைமுறை பொறுப்பின் கீழ் காட்டப்பட்டிருந்தது.
- (ஏ) நிலையான வைப்புக்களுக்காக மீளாய்வாண்டிற்குரிய ரூபா 339,262 ஆன வட்டி வருமானம் குறைத்து கணக்கீடு செய்யப்பட்டமையால் மீளாய்வாண்டின் கூட்டுத்தாபனத்தின் நட்டம் அப்பெறுமானத்தினால் கூடுதலாக கணக்கிடப்பட்டிருந்தது.
- (ஐ) ஹேபார்க் தோட்டத்தினால் கட்டிட திருத்த வேலைகளுக்காக செலவிடப்பட்ட ரூபா 39,330 ஆன கிரயம் ரூபா 142,340 என ரூபா 103,010 ஆல் மிகை கணிப்பீடு செய்யப்பட்டு மூலதனமாக்கப்பட்டிருந்தது.
- (ஓ) 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் ஒப்பல்கல மற்றும் மிட்லேன்ட் தோட்டங்களில் மொத்தம் ரூபா 11,162,741 ஆன செலவில் ஆரம்பிக்கப்பட்டிருந்த இறப்பர் செய்கை வெற்றியளிக்காதிருந்ததுடன் அச் செய்கையில் 60 சதவீதத்திற்கு அண்மித்த அளவில் சேதமடைந்திருந்ததுடன் எஞ்சிய செய்கையும் இதுவரை முதிர்ச்சி நிலைமைக்கு உட்படுத்தப்பட்டிருக்கவில்லை. எனினும், 2011 ஆம் ஆண்டிலிருந்து நிதி கூற்றுக்களில் இக் கிரயத்திற்காக காலக்கழிவு கணக்கிடப்பட்டிருந்ததுடன் மீளாய்வாண்டின் போது ரூபா 329,097 ஆன காலக்கழிவு கணக்கீடு செய்யப்பட்டிருந்தது.
- (ஔ) கூட்டுத்தாபனத்திற்குரிய முதிர்ச்சியடைந்த தேயிலை பயிர்செய்கை ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு தொடர்பாக கருத்திற் கொள்ளாமல் காலக்கழிவு கணிப்பீடு செய்யப்பட்டிருந்ததுடன் 2012 ஆம் ஆண்டு வரை காணப்பட்ட பயிர்செய்கை 42 ஆண்டுகள் காலக்கழிவு செய்யப்பட்டிருந்தது. அதன் பின்னர் எஞ்சியவை தேறிய பெறுமதி அடிப்படையில் 58 ஆண்டு காலமாக காலக்கழிவு கணக்கீடு செய்யப்பட்டிருந்தது. அதனால் இதுவரை பெறுமானத் தேய்வு பூர்த்தி செய்யப்பட வேண்டிய நூறு வருடங்களை மிகைத்த 570,315 மரங்களுடைய பயிர்செய்கைக்காக மீளாய்வாண்டின் போது காலக்கழிவு கணிப்பீட்டு கணக்கீடு செய்யப்பட்டிருந்தது.
- (ஐஊ) 2017 திசம்பர் 31 இல் உள்ளவாறு தென்னை அபிவிருத்தி சபையிடமிருந்து பெற வேண்டிய தொகைக்காக ஈடுசெய்யப்பட்டுள்ள ரூபா 686,000 அலுவலக வாடகை பெறுமதி மேலும் செலுத்த வேண்டிய செலவினங்களின் கீழ் கணக்கீடு செய்யப்பட்டு நிதி நிலைமை கூற்றில் நடைமுறை பொறுப்பின் கீழ் காண்பிக்கப்பட்டிருந்தது.
- (ஃ) ஆதனங்கள், பொறிகள், உபகரணங்கள் என்பவற்றில் உள்ளடக்கப்பட்ட கட்டிடங்கள், உபகரணங்கள் தளபாடங்கள் மற்றும் வாகனங்களுக்குரிய பெறுமானத் தேய்வு கணக்கீட்டு பிழைகள் காரணமாக மீளாய்வாண்டில் ரூபா 636,820 ஆன பெறுமானத்தேய்வு பெறுமதி கூடுதலாக கணக்கீடு செய்யப்பட்டிருந்தது.
- (க்) பல வருடங்களுக்கு முன்னர் கல்பில்ல தோட்டத்தில் நாற்று மேடைக்காக நிலத்தை தயார்படுத்துவதற்கு ரூபா 347,866 செலவினமொன்று மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன் குறித்த நோக்கத்தை நிறைவேற்றாமையால் இது வரை கம்பனிக்கு அச் செலவினம் பொருளாதார நலன்களை உருவாக்கத்தாத

செலவினமொன்றாக மாறியிருந்த போதும் மீளாய்வாண்டின் இறுதியிலும் அது செலவினமாக இணங்காணப்படாமல் பிற்போடப்பட்ட சொத்துக்களின் நிதி நிலைமை கூற்றில் கணக்கிடப்பட்டிருந்தது.

2.2.4 இணக்கம் செய்யப்படாத கட்டுப்பாட்டுக் கணக்குகள்

அனைத்து தோட்ட நிர்வாக கணக்குகளில் வரவு மற்றும் செலவு மீதிகளுக்கு இடையே ரூபா 1,930,180 ஆன வேறுபாடொன்று அவதானிக்கப்பட்டது.

2.2.5 விளக்கமளிக்கப்படாத வேறுபாடுகள்

பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

(அ) உயிர் வாயு விஞ்ஞான சொத்துக்கள், நுகர்வு உயிர் விஞ்ஞான சார் மற்றும் ஆதனங்கள், பொறிகள், உபகரணங்கள் ஆகிய நிலையான சொத்துக்கள் பதிவேடு மற்றும் குறித்த சொத்துக்கள் பதிவு செய்யப்பட்ட பேரேட்டுக் கணக்குகளுக்கு இடையே முறையே ரூபா 356,511,198 தொகை ரூபா 78,757,739 மற்றும் ரூபா 83,649,011 ஆன வேறுபாடுகள் காணப்பட்டன.

(ஆ) தலைமை அலுவலகத்தின் நடைமுறைக் கணக்குகள் மற்றும் 06 தோட்டங்களின் நடைமுறைக் கணக்குகளுக்கு இடையே ரூபா 27,031,206 ஆன சமர்ப்பிக்கப்படாத செலவு மீதியொன்றும் 07 தோட்டங்களில் ரூபா 11,459,752 ஆன சமப்படுத்தப்படாத வரவு மீதியொன்றும் அவதானிக்கப்பட்டதுடன் இம் மீதிகள் ஒன்றுக்கொன்று ஈடுசெய்யப்பட்டதால் தோன்றிய ரூபா 15,571,454 ஆன தேறிய நிதி நிலைமை கூற்றில் தோட்ட நடைமுறைக் கணக்கு மீதியொன்றாக நடைமுறைப் பொறுப்பின் கீழ் காட்டப்பட்டிருந்தது.

2.2.6 பெறவேண்டிய செலுத்த வேண்டிய கணக்குகள்

பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

(அ) நடைமுறைக் கணக்கில் காண்பிக்கப்பட்டுள்ள ரூபா 106,392,662 ஆன கடன் மீதியில் 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட, 05 - 15 இற்கு இடைப்பட்டதுடன் மற்றும் 03 - 05 இடைப்பட்டதுடன் முறையே ரூபா 16,285,002 தொகை ரூபா 79,512,499 மற்றும் ரூபா 1,534,980 ஆன கடன் மீதிகளை அறவிடுவதற்கும் மீளாய்வாண்டிலும் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

(ஆ) தோட்டங்களில் கடன்பட்டோர் மீதிகளில் 01 இற்கும் 10 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட பழைய ரூபா 4,098,854 பெறுமதியான 11 விழா முற்பண மீதிகள் மற்றும் ஒரு வருடங்கள் வெளிப்படுத்தப்படாத ரூபா 693,737 பெறுமதியான 10 ஏனைய கடன் மீதிகள் காணப்பட்டன. இம் மீதிகளை தீர்வு செய்வதற்கும் மீளாய்வாண்டின் இறுதி வரையிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

(இ) மீளாய்வாண்டின் இறுதியில் தலைமை அலுவலகத்தின் ரூபா 249,480,276 கடன் கொடுத்தோர் மீதிகளில் ரூபா 225,800,668 அதாவது 91 சதவீதம் ஐந்து வருடங்கள் கடந்த கடன்கொடுத்தோர் மீதிகளாக இணங்காணப்பட்டதுடன் இம் மீதிகளை தீர்வு செய்வதற்கு மீளாய்வாண்டின் இறுதி வரையிலும் கூட்டுத்தாபனம் தவறியிருந்தது.

(ஈ) 2014 ஓக்தோபர் 15 ஆந் திகதி கூட்டுத்தாபனத்தின் தலைவருக்கு உடன்படிக்கையொன்றுக்கு வராமல் ரூபா 6 மில்லியன் கடன் தொகை ஒரு பெருந்தோட்டக் கம்பனிக்கு வழங்கப்பட்டிருந்ததுடன் ஆண்டின் இறுதியில் அதில் ரூபா 1,916,092 அறவிடப்படாமல் காணப்பட்டது.

2.2.7 கணக்காய்விற்கான சான்றுகளின்மை

பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

- (அ) நிதிக் கூற்றுக்களில் ரூபா 1,119,439,438 கிரயமான காணி கட்டிடங்கள், வாகனங்கள், இயந்திர உபகரணங்கள் அலுவலக உபகரணங்கள் அச் சொத்துக்களுக்காகப் ரூபா 368,752,219 திரட்டிய பெறுமானத் தேய்வு ஒதுக்கமும் காண்பிக்கப்பட்டிருந்த போதிலும் ஒவ்வொரு சொத்துக்களின் உரித்தினை உறுதிப்படுத்துவதற்காக உரித்து / அனுமதிப்பத்திரங்கள், பதிவுச் சான்றிதழ்கள் கூட்டுத்தாபனத்திடம் காணப்படவில்லை.
- (ஆ) தலைமை அலுவலகத்தின் பேரேட்டுக் கணக்கின் பிரகாரம் நுகர்வு உயிர் விஞ்ஞான சொத்துக்கள் மீதி ரூபா 229,104,709 ஆக இருந்த போதும் நிலையான சொத்துக்கள் பதிவேட்டின் பிரகாரம் அவ்வாறான சொத்தொன்றுக்காக மீதயொன்று காணப்படவில்லை. தலைமை அலுவலகத்தின் பேரேட்டுக் கணக்கின் பிரகாரம்
- (இ) தலைமை அலுவலகம் மற்றும் தோட்ட அலுவலகங்களில் ரூபா 170,050,970 ஆன மற்றும் ரூபா 15,212,573 என மொத்த ரூபா 185,263,543 ஆன கடன்பட்டோர் மீதிகள் மற்றும் ரூபா 31,884,203 ஆன 09 கடன்பட்டோர் மீதிகளுக்காக கமீதி உறுதிப்படுத்தல்கள் கணக்காய்விற்குச் சமர்ப்பிக்கப்படவில்லை.
- (ஈ) 2006 ஆம் ஆண்டிலிருந்து மீளச்செலுத்தப்பட்டு கேள்வி வைப்பாக 12 தோட்டங்களில் ரூபா 6,379,570 ஆன மீதியொன்று நிதி நிலைமைக் கூற்றில் நடைமுறைப் பொறுப்பின் கீழ் மீளாய்வாண்டின் போதும் குறிப்பிடப்பட்டிருந்ததுடன் இவை எந்தக் கேள்விக்காக மீளச் செலுத்த வேண்டிய வைப்பொன்றாக என அல்லது உண்மையாகவே கேள்வி வைப்பொன்றா என உறுதிப்படுத்துவதற்கு எந்தவொரு சான்றும் கணக்காய்விற்குச் சமர்ப்பிக்கப்படவில்லை.
- (உ) 2006 ஆம் ஆண்டிற்கு முன்னிருந்து வரும் ரூபா 5,918,678 ஆன நானாவித கடன்கொடுத்தோர் மீதிகள் மற்றும் ரூபா 95,761,828 ஆன கடன்பட்டோர் மீதிகள் மீளாய்வாண்டில் நிதி நிலைமை கூற்றில் காண்பிக்கப்பட்டிருந்ததுடன் இக்கடன்பட்டோர் மற்றும் கடன்கொடுத்தோர் மீதிகள் தொடர்பாக அட்டவணையும் கூட்டுத்தாபனத்திடம் காணப்படவில்லை.
- (ஊ) 2012 ஆம் ஆண்டிற்கு முன்னிருந்து வரும் ரூபா 1,933,043 ஆன கட்டுநிதிக் கணக்கு மீதியொன்று மீளாய்வாண்டின் நிதிக் கூற்றுக்களில் நடைமுறைப் பொறுப்பின் கீழ் ஏனைய செலுத்த வேண்டியவைகளாக காண்பிக்கப்பட்டிருந்ததுடன், இம்மீதிகளை உறுதிப்படுத்துவதற்காக அதனுடன் தொடர்புடைய எந்தவொரு ஆவணங்கள் அல்லது தகவல்கள் கணக்காய்விற்கு சமர்ப்பிக்கப்படவில்லை.

2.2.8 சட்டங்கள், விதிகள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்களுக்கு இணங்காமை

சட்டங்கள், விதிகள் மற்றும் பிரமாணங்கள்
முதலியவற்றுடனான தொடர்பு

இணக்கமின்மை

(அ) 2003 ஜூன் 02 ஆம் திகதி பீஈஐ/12 இலக்கம் கொண்ட பொது முயற்சிகள் சுற்றறிக்கையின் 6.5.1 ஆம் பந்தி

நிதியாண்டு முடிவடைந்து 60 நாட்களுக்குள் நிறுவகத்தினால் வருடாந்த கணக்குகள் கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டுமெனினும் மீளாய்வாண்டின் கூட்டுத்தாபனத்தின் கணக்குகள் 2019 செப்தம்பர் 06 திகதி கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்ததுடன், இதுவரை கணக்குகள் சமர்ப்பிக்க வேண்டிய காலம் 1 ½ ஆண்டுகள் கடந்து இருந்தன.

(ஆ) 1980 இன் 46 ஆம் இலக்க ஊழியர் நம்பிக்கை நிதியச் சட்டத்தின் ii ஆம் பகுதியின் 16(i) ஆம் பிரிவு மற்றும் 1958 இன் 15 ஆம் இலக்க ஊழியர் சேமலாப நிதியச் சட்டத்தின் 15 ஆம் பிரிவு

தொழில் தருனரால் தமது ஊழியர்களின் மொத்த உழைப்புகளுக்கு உரிய பங்களிப்பு கணக்கிடப்பட்டு அடுத்த மாத்தின் இறுதி தகதியில் அல்லது அதற்கு முன்னர் நிதியத்திற்கு அனுப்பிவைக்கப்பட வேண்டிய போதிலும் 2006 ஆம் ஆண்டிலிருந்து மீளாய்வாண்டு இறுதி வரை கொடுப்பனவு செய்யப்படாத ரூபா 17,699,132 ஆன ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் பொறுப்பினையும் ரூபா 406,826,195 ஆன ஊழியர் சேமலாப நிதிய பொறுப்பினையும் மீளாய்வாண்டின் இறுதி திகதி வரை கொடுப்பனவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படாதிருந்ததுடன் இதனால் கூட்டுத்தாபனத்திற்கு ரூபா 50,196,414 ஆன மிகை கொடுப்பனவும் உருவாகியிருந்தது.

(இ) 1983 இன் 12 ஆம் இலக்க பணிக்கொடைகள் சட்டத்தின் 5 ஆம் பகுதியின் (I)

ஊழியர் ஒருவர் சேவையிலிருந்து விலகி அல்லது இளைப்பாறி ஒரு மாதத்திற்குள் பணிக்கொடை கொடுப்பனவு செலுத்தப்பட வேண்டிய போதிலும் 1970 முதல் 2017 ஒக்தோபர் 31 ஆந் திகதி வரை சேவையிலிருந்து விலகிய ஊழியர்களுக்காக செலுத்த வேண்டிய ரூபா 230,756,034 ஆன பணிக்கொடை பொறுப்பு மீளாய்வாண்டின் இறுதி வரை கொடுப்பனவு செய்யப்பட்டிருக்கவில்லை. இதனால் கூட்டுத்தாபனத்திற்கு ரூபா 14,841,411 ஆன மிகை அறவிட்டிற்கு உட்பட நேர்ந்திருந்தது.

(ஈ) 1980 இன் 46 ஆம் இலக்க ஊழியர் நம்பிக்கை நிதியச் சட்டத்தின் 44 (ஆ) பிரிவு

வாழ்க்கை செலவுப் படி உட்பட ஊழியர்களின் உழைப்பின் மீது பங்களிப்பு தொகை கணக்கீடு செய்யப்பட வேண்டிய போதும் கூட்டுத்தாபனத்தினால் ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை அடிப்படையாக கொண்டு கணிப்பீடு செய்யப்பட்டமையால் ஊழியர் நம்பிக்கை நிதியத்திற்கான பங்களிப்பு ரூபா 217,019 ஆல் குறைத்து கணிப்பிடப்பட்டிருந்தது.

(உ) 1958 இன் 15 ஆம் இலக்க ஊழியர் சேமலாப நிதியச் சட்டத்தின் 47 (ஆ) ஆம் பிரிவு

ஊழியர் சேமலாப நிதியத்திற்கு ஊழியர்களினதும் தொழில்கொள்வோரினதும் பங்களிப்பு வாழ்க்கை செலவினப் படிகள் உட்பட ஊழியர்களின் உழைப்பின் பேரில் கணக்கிடப்பட வேண்டிய போதும் கூட்டுத்தாபனம் மீளாய்வாண்டில் பங்களிப்புத் தொகையை ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை அடிப்படையாக கொண்டு கணிப்பீடு செய்தமையால் ரூபா 442,442 தொகையில் சேமலாப நிதி குறைத்துக் கணிப்பிடப்பட்டு கொடுப்பனவு செய்யப்பட்டிருந்தது.

3. நிதி மீளாய்வு

3.1 நிதி விளைவுகள்

சமர்ப்பிக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் பிரகாரம் 2017 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்காக கூட்டுத்தாபனத்தின் நிதி விளைவுகள் ரூபா 94,932,600 ஆன நடமாட இருந்ததுடன் அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டிற்கான நடடம் ரூபா 150,916,820 ஆக இருந்தமையால் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் மீளாய்வாண்டிற்கான நடடம் ரூபா 55,984,220 ஆல் குறைவடைந்திருந்தது. முன்னைய ஆண்டுடன் ஒப்பிடும் போது மீளாய்வாண்டில் கூட்டுத்தாபனத்தின் முடிவுப் பொருள் தேயிலை மற்றும் காயாத தேயிலை விற்பனை வருமானம் ரூபா 233,209,118 ஆல் அதிகரித்தமை மேற்கூறிய நடடம் குறைவடைவதற்கு பிரதான காரணமாக இருந்தது.

மீளாய்வாண்டு மற்றும் முன்னைய 04 ஆண்டுகளின் நிதி விளைவுகளைப் பகுப்பாய்வு செய்த போது 2013 ஆம் ஆண்டின் ரூபா 233,346,559 ஆக இருந்ததுடன் 2014 ஆம் ஆண்டின் போது அது ரூபா 247,673,971 வரை அதிகரித்திருந்தது. நிதி விளைவுகளுக்கு ஊழியர் சம்பளம் மற்றும் நடைமுறையல்லாத சொத்துக்களுக்கான பெறுமானத் தேய்வை மீண்டும் செம்மையாக்கிய போது 2013 ஆம் ஆண்டில் ரூபா 233,346,559 தொகையான பங்களிப்பு மீளாய்வாண்டின் இறுதியில் ரூபா 502,277,402 வரை அதிகரித்திருந்தது.